

1010/01

May 11, 2022

BSE Limited
P J Towers, Dalal Street,
Fort Mumbai-400001
Scrip Code: 542216

National Stock Exchange of India Limited
"Exchange Plaza", Plot No. C-1, Block G
Bandra – Kurla Complex, Bandra(East),
Mumbai – 400 051
Symbol: DALBHARAT

Subject: Newspaper Advertisement

Ref: Regulation 30 of the SEBI (LODR) Regulations 2015 ("Listing Regulations")

Dear Sir/Madam,

Pursuant to the Regulation 30 of SEBI Listing Regulations, please find attached copies of newspaper advertisement of Audited Financial Results of the Company for the quarter and year ended March 31, 2022, published in Financial Express and Dinamani on May 11, 2022.

The same has been made available on the Company's' website at www.dalmiabharat.com.

We request you to please take the same on record.

Thanking you,

Yours faithfully,

For Dalmia Bharat Limited



Dr. Sanjeev Gemawat
Group General Counsel &
Company Secretary
Membership No. F3669



Dalmia Bharat Limited

11th & 12th Floors, Hansalaya Building, 15, Barakhamba Road, New Delhi-110 001, India
t 91 11 23465100 f 91 11 2331 3303 w www.dalmiabharat.com CIN : L14200TN2013PLC112346

Registered Office: Dalmiapuram, Dist. Tiruchirapalli, Tamil Nadu- 621 651, India

A **Dalmia Bharat Group** company, www.dalmiabharat.com


Oman's trade minister visits India amid FTA buzz

FE BUREAU
New Delhi, May 10

DAYS AFTER INDIA'S free trade agreement (FTA) with the UAE entered into force, a 48-member delegation from Oman, led by its commerce, industry & investment promotion minister, Qais bin Mohammed al Yousef, will be in India from May 11 to 14 to hold talks.

■ A 48-member team, led by Oman's commerce, industry & investment promotion minister, will be on India visit during May 11-14

■ As per reports, Oman has been keen on an FTA between India and the members of the Gulf Cooperation Council



The visit comes amid reports Oman has been keen on an FTA between India and the members of the Gulf Cooperation Council (GCC). Interestingly, the GCC group had dithered on whether to seal an FTA with India a decade ago. However, talks for a possible FTA gained traction after India and the UAE signed an FTA in February, which came into force on May 1. The GCC comprises Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia and the UAE.

The Comprehensive Economic Partnership Agreement (CEPA) with the UAE is expected to serve as a template for the fast conclusion of any such deal with the GCC countries, according to sources. In fact, some of these

GCC nations want to sign a pact at the earliest, they added.

According to the CEPA, the UAE will allow as many as 99% of Indian goods (in value term) at zero duty in five years from about 90% in the first year. Similarly, India would allow duty-free access to 80% of goods from the UAE now and it would go up to 90% in ten years.

During the visit, senior officials from both the sides would be participating in the 10th Session of the India-Oman Joint Commission Meeting (JCM), to be held on Wednesday.

This will be co-chaired by commerce and industry minister Piyush Goyal and his counterpart from Oman.

In a separate statement, the commerce ministry said another delegation, led by Abdulla Bin Touq Al Marri, the UAE's minister of economy, is also on a visit to India from Wednesday. During the trip, the delegation would meet Goyal to discuss bilateral trade and investment relations.

India-Oman trade grew 82% on year in FY22 to hit \$ 9.94 billion.

States' borrowing costs soar to record 7.69%

PRESS TRUST OF INDIA
Mumbai, May 10

IN SPITE OF a sharp 40% decline in bond issuances, states have been forced to pay more for their market borrowings as the weighted average interest rate touched a record 7.69% at the latest auctions of state government securities.

So far this fiscal, the issuance of state development loan (SDL), as state debt is known, has declined 40% as 10 states did not participate in the auctions conducted so far.

However, at the auctions held on Tuesday, the issuances were 7% higher than indicated. After four consecutive weeks of trailing the indicative level, it is the largest weekly auction so far in FY23, according to a note from IcrA Ratings.

As per the note, at the auctions held on Tuesday, the weighted average cut-off hardened by a whopping 34 basis points (bps) to 7.69% from last week, with rising cut-offs across tenors leaving the spread between the 10-year SDL and G-Sec at 46 bps.

Andhra Pradesh paid a whopping 7.76% for its 10-year money, reflecting the hardening cut-offs across tenors, in spite of a decline in the weighted average tenor to 11 years, from 13 years during the same period. This was the first 10-year instrument issued by any state this fiscal.

The benchmark 10-year G-Sec yield rose 18 basis points to 7.3% from 7.12% last Monday, following the RBI hiking the repo rate by 40 bps to 4.40% on May 4.

Start-ups can shape future of industries: Suman Bery

PRESS TRUST OF INDIA
New Delhi, May 10

START-UPS REPRESENT AN important part of the economy and can shape the future of jobs, products and industries, NITI Aayog vice-chairperson Suman Bery said on Tuesday.

Speaking at the launch of the 'AIM-PRIME Playbook', Bery further said science-based start-ups are particularly exciting due to their potential for delivering large-scale social impact.

The AIM PRIME (Program for Researchers in Innovation, Market Readiness and Entrepreneurship) program by the

NITI Aayog is aimed at promoting early-stage science-based, deep-technology ideas, through training and guidance over a period of 12 months, using a blended learning curriculum.



Kapilas Cement Works, Cuttack, Odisha
Installed 17.1 MW of Ground Mounter Solar Panels in Q4FY22

Dalmia Bharat Limited is undergoing an organisation-wide Transformation in an endeavour to build a Future Ready Company through an increased impetus on innovative sustainable practices, digitization, efficient cost structures, and remote-controlled plants. In line

with our vision and with a committed workforce, we have diversified and increased installed cement capacity to 35.9Mnt; doubled our Renewable energy capacity and achieved one of the lowest total cost per ton of cement in FY'22.

DALMIA BHARAT LIMITED

(CIN No: L14200TN2013PLC112346)
Regd. Office: Dalmiapuram - 621651, Dist. Tiruchirapalli (Tamil Nadu)
Phone 91 11 23465100 Website: www.dalmiabharat.com

Extract of the Audited Consolidated and Standalone Financial Results for the quarter and year ended 31st March, 2022 (Rs. Crore)

Particulars	For the quarter ended			For the year ended	
	31-03-22 (Audited)	31-12-21 (Unaudited)*	31-03-21 (Audited)*	31-03-22 (Audited)	31-03-21 (Audited)*
Consolidated financial results					
Total income from continuing operations	3,380	2,734	3,151	11,286	10,110
Profit before tax from continuing operations	360	93	420	1,146	1,364
Profit for the period/ year from continuing operations	599	61	641	1,165	1,185
Profit/ (loss) for the period/ year from discontinued operations	1	32	(2)	8	(2)
Net profit for the period/ year after tax (continuing and discontinued operations)	600	93	639	1,173	1,183
Net profit for the period/ year after tax and non controlling interest	595	85	627	1,144	1,171
Total comprehensive income for the period/ year [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive income (after tax)]	396	493	1,252	2,988	2,476
Paid-up equity share capital-Face Value Rs. 2/- each	37	37	37	37	37
Other equity				15,650	12,773
Earnings per share from continuing operations (not annualised)					
Basic (In Rupees)	31.74	2.30	34.39	60.72	62.55
Diluted (In Rupees)	31.71	2.29	34.39	60.65	62.46
Earnings per share from discontinued operations (not annualised)					
Basic (In Rupees)	0.05	2.24	(0.11)	0.46	(0.10)
Diluted (In Rupees)	0.05	2.24	(0.11)	0.46	(0.10)
Earnings per share from continuing and discontinued operations (not annualised)					
Basic (In Rupees)	31.79	4.54	34.28	61.18	62.45
Diluted (In Rupees)	31.76	4.53	34.28	61.11	62.36
Standalone financial results					
Total income from operations	34	33	39	135	148
Other income	93	3	16	214	41
Profit before tax	96	7	5	195	34
Profit after tax	96	10	5	183	25

*Restated. Refer note 4(i) and 11 of consolidated financial results and note 5 of standalone financial results.
Note: The above is an extract of the detailed format of financial results for the quarter and year ended 31-03-2022, filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results for the quarter and year ended 31-03-2022 are available on the Stock Exchange websites, www.nseindia.com and www.bseindia.com and on the Company's website www.dalmiabharat.com

Place: New Delhi Date: 9th May, 2022 (Puneet Yadu Dalmia) Managing Director & CEO DIN: 00022633 (Gautam Dalmia) Managing Director DIN: 00009758

Salt production likely to fall by 30%

NAYAN DAVE
Ahmedabad, May 10

SALT PRODUCTION IN India is likely to reduce by nearly 30%, on account of a delayed onset of the harvest season, in the country's largest salt-producing state, Gujarat.

Generally, salt harvesting in Gujarat starts from March, but due to the extended monsoon, especially in the coastal areas, the majority of salt pans initiated harvesting process from mid-April, says Bharat Raval, president of Indian Salt Manufacturers' Association (ISMA), adding that if the monsoon commences before mid-June, there would be further a production cut. "On an average, India produces nearly 30 million tonne of salt every year. Of the total production of salt in the country, Gujarat has a lion's share of almost 90%. The state witnessed rain till the first week of October last year. As a result, salt pan operators have had less time for harvesting," says Raval, adding that generally, salt production in the state begins by August.

In the event of a more than 30% dip in salt production, the central government may enforce restrictions on exports

Categorise salt as agriculture product, say manufacturers

THE INDIAN SALT Manufacturers' Association (ISMA) has demanded that salt be considered as an agricultural product, and not a mining commodity. "Before independence, India's salt requirement used to be fulfilled by sendha namak (rock salt) mined from salt mines situated in Himachal Pradesh. Due to this, the

British government prescribed salt as a mining product. Nearly 90% of the raw salt is being produced through the solar evaporation process at present; all varieties of raw salt except rock salt should be prescribed as an agriculture product," said ISMA in a representation to Prime Minister Narendra Modi on Tuesday.

of the commodity, said a salt exporter based in Kandla (Kutch), requesting anonymity. Of India's total salt production, nearly 10 million tonne is exported, 12.5 million tonne is consumed by industries and the remaining is used by retail customers.

The deficit in salt production would have a cascading impact on glass, polyester, plastic, chemicals and other important industries.

India is the third largest producer of salt in the world after the USA and China. The country exports to 55 countries across the globe.

SALE Sintering Machine For Sale MADE IN GERMANY BRAND NEW

FAST/SPS SINTERING PRESS (DSP 515)

- Fast/SPS sintering of metal and ceramic bonds by precise control of temperature, pressure, stroke and time
- Electronic stroke measuring
- High productivity due to short cycle times
- Economical due to vacuum and inert gas system (up to 5% H2)
- Pressing force 47-55 kN
- Total electric power approx. 180 kVA
- Process documentation by PC control system IPA-NT

Versatile Applications in Industries of Diamond Tools, Aero Space, Sports Cars/Bike, Wind Mills, Railways & Defence etc. Cont: +91 82219 03306

Bank of Baroda Branch Office: Jagraon

Demand Notice (UNDER SUB-SECTION (2) OF SECTION 13 OF THE SARFAESI ACT, 2002)
All the Borrowers / Guarantors / Co-obligants mentioned herein below are notified that loans availed by them as per details given below against each account have become NPA. The demand notice u/s 13(2) of the SARFAESI Act 2002 sent to them through Courier/Registered A.D.

Name of Borrower(s)/Guarantor(s)	Security Agreement with Brief Description of Securities	Date of Demand Notice / Date of NPA	Amount as per Demand Notice
Borrower : 1. Mr. Rajesh Jain S/o Darshan Lal Jain, 2. Mrs. Anju Jain W/o Rajesh Jain. Both are resident of 4389, Mohalla Raunti, Misserpura Bazar, Jagraon, Punjab-142026.	Equitable mortgage of house old MCJ 4389, 4390, New property No. B-XV-1040 measuring 126 sq. yards situated at Mohalla Raunti, Misserpura Bazar, Jagraon in the name of Mr. Rajesh Jain S/o Darshan Lal as per vasika No. 2280 dated 19.07.2011 Property bounded as under : East : Bhagwan Dass 14'-6" and Rasta Gali 11'-6", West : Manohar Lal 26', North : Rasta Gali 13'-6" & Rasta Gali 6' and Shanti Pal Jain 48', South : Sohan Lal 67'-6".	05.05.2022 / 31.05.2022	Rs. 5,32,189/- (Rs. Five Lacs Thirty Two Thousand One Hundred Eighty Nine Only) as on 05.05.2022 (inclusive of interest upto 31.05.2021).

Now by way of this publication by the undersigned in his capacity as the Authorised Officer of Secured Creditor (the Bank) as per provision of the securitisation Act, 2002 call upon you to repay the outstanding liability amount with future interest and expenses / charges as applicable, within a period of 60 days from the date of publication of this notice, failing which the Secured Creditor will exercise any or all of the rights as detailed under sub section (2) of section 13 and under other applicable provisions of the said ordinance. You are also put on notice that in terms of Section 13 of the said act you shall not transfer by sale, lease or otherwise the said secured assets detailed in Schedule "C" of this notice without obtaining written consent of the Bank. The Bank reserves its rights to call upon you to repay the liabilities that may arise under the outstanding Bills Discounted, Bank Guarantees and Letter of Credit issued and established on your behalf as well as the contingent liabilities. This notice is without prejudice of the Bank's right to initiate such other actions or legal proceedings as it deems necessary under any other applicable provisions of Law.

Date: 10.05.2022 Place: Jagraon AUTHORISED OFFICER

IDBI BANK IDBI Bank Ltd., Retail Recovery, E-1, First Floor, Videocon Tower, Jhandewalan Extn., New Delhi-110055, Ph: 011- 66083056, 66084896, 66083075

SYMBOLIC POSSESSION NOTICE

Notice is hereby given under The Securitisation and Reconstruction of Financial Assets & Enforcement of Security Interest Act, 2002 and in exercise of powers conferred under Section 13(12) read with Rule -3 of The Security Interest (Enforcement) Rules, 2002. The Bank Issued demand notices to the following Borrower/Co-Borrower/Guarantor on the date mentioned against their name calling upon them to repay the amount within Sixty days from the date of receipt of said notice. Since, they failed to repay the amount, notice is hereby given to them and to the public in general that the undersigned has taken the possession of the property described herein below in exercise of powers conferred on him under section 13(4) of the said Act read with Rule 8 of the said Rules on the dates mentioned against the name of the borrower.

The borrower, in particular and the public in general are hereby cautioned not to deal with the property. Any dealing with the property will be subject to the charge of IDBI Bank Limited for the amount given against their names with future interest and charges thereon.

Sr. No.	Name of Borrower/ Co-borrower/Guarantor and owner of the property	Date of Demand Notice	Date of Symbolic Possession	Description of Mortgaged Property	Amount O/s as mentioned in the notice u/s 13(2)
1.	Mr. Mainak Guha (Borrower) & Mrs. Sharmishtha Guha (Co-Borrower)	24.01.2022	07.05.2022	Flat No. 131, F-28, Windsor Greens, Noida, Sector - 50, Uttar Pradesh - 201301	Rs. 9,62,980/- (Rupees Nine Lakhs Sixty Two Thousand Nine Hundred & Eighty Only) as on 08.06.2021 along with further interest and charges thereon.
2.	Mr. Mukesh Kumar ("Borrower")	02.03.2022	07.05.2022	Flat No. B2/003, Shree Vardhman Gardenia Sector- 10, Sonapat, Haryana- 131001	Rs. 50,30,243/- (Rupees Fifty Lakh Thirty Thousand Two Hundred Forty Three Only) as on 10.12.2021

Date: 10.05.2022 Place: New Delhi Sd/ Authorised Officer, IDBI Bank Ltd.

WORLD'S LARGEST PAPER SHOW

Paperex

15th International Exhibition & Conference on Pulp, Paper and Allied Industries

10 - 13 | MAY 2022 | India Expo Centre, Greater Noida, Delhi- NCR

A sneak preview

- Support from major trade associations of paper and allied industries
- 500+ Leading exhibitors from 20+ countries
- Trade visitors from across the globe
- Conference on "Paper Industry : Post Pandemic Growth and Restructuring" by IARPMA
- Open Seminar on "Paper-Corrugation, Printing and Packaging"
- Delegations visit of all leading trade associations including IPPTA, IPMA, INMA, IARPMA, FPTA, IRPTA, WPF and more
- Various new launches and programs by leading exhibitors

EVENT HELPLINE
+91 9311378553

ENTRY GATE
3 & 4

PRE REGISTER @
www.paperex-expo.com

Co-located Events:

- International Exhibition on Paper, Printing, Packaging, Pulp and Allied Industries
- TISSUEEX International Exhibition on Tissue Products, Machinery & Technologies
- CORRUGEX International Exhibition on Corrugated Box, Machinery, Technology & Allied Industries

Organized By: Hyve **In Association with:** IAPAPER

Platinum Partner: edicon™

Silver Partners: APRIL, APP sinemas

Associate Partner: RESOUR

Dr. Bhagawat Kishanrao Karad
Hon'ble Finance Minister (State), Govt. of India
has inaugurated PAPEREX 2022
World's largest Expo on Paper & Pulp Industry

REGISTER NOW

Shuttle Buses available
Botanical Garden Metro Station (9:00 am to 3:00pm)
& Knowledge Park Metro Station (9:00 am to 6:00pm)

Follow all COVID precaution protocol at site
Free Onsite Visitor Registration
Entry for Business & Trade Visitors Only
Children below 18 yrs Not Allowed

